

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MAY 11, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 28th day of April, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Lands referred to.

The following lots, situated in the village Petigammana in Tumpalata pattu of Paranakuru korale, in the Kegalla District, as described in the annexed plan :—

1. Lot 25 on preliminary plan 8,108 called Werellemukalana, in extent 22 acres 1 rood and 36 perches; and bounded on the north by Panapuremukalana, village boundary of Panapure village, Tarananukalana, the village boundary of Waduwawala village, and Nilapanguehena; on the east by Nilapanguehena; on the south by Mukalangukumbura and Nilapanguekumbura; on the west by Wirale and Nilapanguehena and a reservation.

2. Lot 44 on preliminary plan 8,108 called Kendemukalana, in extent 8 acres 2 roods and 4 perches; and bounded on the north by portion of Kandehena, land appearing on title plan 153,302 called Galkonehena, and a portion of the village boundary of Hemmatagama village; on the east by the village boundary of Hemmatagama; on the south by the village boundary of Yodagama village; on the west by Kandehena.

මෙයි පහත සඳහන්වෙන ඉඩම් සමීක්ෂණ අසිඩ්වාසිකම් ඇති කොළඹක් ඉන්නව; නම් ඒ අය වැඩි 1900 ක්ද අප්‍රේල් මස 28 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත කැඟල්ලේ කවිචේරියට අවශ්‍ය මා ඉදිරිපිට පෙන්සිට එයි ඉඩම්වලට හෝ ඉන් එකකට තිබෙන අසිඩ්වාසිකම නොහෙතු, තුළ සමීක්ෂණ තිබෙන වැඟන්කම කියා නොසිරියෙක්, හෝ සංඛරගතු දිසා, වේ කැඟල්ල දිස්ත්‍රික්කාලී උප්පේර්ජන්ක වැඩි 1897 නේ 1 වෙනි ආදාපනෙන් සහ වැඩි 1899 නේ 1 වෙනි ආදාපනෙන් මට ලැබූ තිබෙන බලපුළුවන්කම්වල ප්‍රකාරයට, අසිඩ්වාසිකමක් කියා නොසිරිය ඒ ඉඩම් උප්පේර්ජන්ක ඉඩම් බව මගේ අන්තර් ඇති ලියවිලුක්න් එලිදරව් කරන බව මෙයින් දැනගත යුතුයි.

බරුවුම් හිල්,
අභ්‍යුත්වේ උප්පේර්ජන්න විභාග.

කියන්නේ මේ ඉඩම් ගැනීයි.

1. කැඟල්ල දිස්ත්‍රික්කාලීව අසිඩ් පර්ත්කුරු කොරලේ තුන්පලු, තුපස්තුවේ පෙනීගම්මන සහ ගම පිහිටි, තිබෙන මිට් අව්‍යාප්‍ය සහභිජ සිඩ්ඩාලම් පෙනීයන නොමුර 8,108 වේ මුල් සිඩ්ඩාලම අඩංගු අක්කර 22කුත්, රුඩී 1කුත්, පර්වස් 3කුත් විසාලකම ඇති වැයල්ලේ මුකලාභ කියන නොමුර 25ක් තිමිකටියට මාසිම්—ලිඛුරට පහපුරේ මුකලාභ, පහපුරේ ගම්මාසිම්, තරණමුකලාභ, වඩුවාවල ගම්මාසිම් සහ තිබුන්ගාලී සේන්නයා; නැගෙනැකිරට විලුපන්ගාලී සේන්නයා; දැනුනට මුකලාභාගාලී සුමුරු සහ තිබුන්ගාලී සුමුරුද; බස්නාහිරට පිරුලු සහ තිබුන්ගාලී සේන්න සහ ගම්මාසිම් මුසිමට ඉඩරුකර තිබෙන බ්‍රිතියාදයද.

2. අක්කර 8කුත්, රුඩී 2කුත්, පර්වස් 4ක් විසාලකම ඇති නොමුර 8,108 වේ මුළු සිඩ්ඩාලම අඩංගු කැඟලාභ කියන නොමුර 44 මාසිම්—ලිඛුරට කින්දේසේන්නේ කොට සහක්ද, නොමුර 153,302 හෝ පිළුරු කැඟලාභ අඩංගු ගැල්කොන් සේන සහ ගෙම්මානැගම් ගම්මාසිම්; නැණෙකිරට හෙම්මානැගම් ගම්මාසිමද; දැනුනට සේන්නයා ගම්මාසිමද; බස්නාහිරට කින්දේ සේන්නේ කොටසක්ද.

1900 ම් ගුෂ සිත්තිරාම් 28 න් තෙතියිලිගුරු මුන්ද මාසත්තුන්ලෝ මුතිලෝ පිණනාස්සාල්පාපඩම් කාස්සියිලෝ ගාම් ඉඩන්තයුණ්ලාවර්කබෙන රාජ්‍යපාත්‍රීයාකාරකාලී මාරුමුණ්ඩාලුල, අවර්කාල කොක්කාලික ක්‍රේසීසියිලෝ ගැනක්කා මුන්ද පාත්‍ර තෙරිපට්ඩික් පුරිත්ත කාස්සිකාලුක්කා අං්ලතා අතිලෝ යාතුම ඉඩන්තයුණ්ඩා රාජ්‍ය ස්ථාන් සාත්‍යතාලන්ත්, සංපරකාම මාකාණත්තත්ත්ස්සේර්ත කොක්කා ග්‍රැන්තිමික්කා ඉත්ත් අර්සාට්සි ගැසන්දා

பர்டிரம் ஹில் ஆசிய நாள் 1897 ம் 1899 ம் இடத்து 1 ம் இலக்கச் சட்டத்தினால் எனக்குத் தரப்பட்டுள்ள தத் தவண்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படாதாயிய குறித்த காணிகள் முடிக்குரிய ஆதனமென என்றுகூடிய கையொப்பத்தோடு ஏழுத்திலே வளிப்படுத்துவேன் என்பதை அறிந்துகொள்க.



பர்டிரம் ஹில்,
உதவி அரசாட்சி ஏசன்ற.

சட்டிய காணிகள்.

கோகூ டல்கிறிக்கைக்கேர்க்க பறன்குற கோறன தம்பலாத்தபத்து பெத்திகம்மன என்கிற கிராமத்தில் ஸிருக்கும் வெறல்லேருக்கலான 8,108 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 25 ம் இலக்க தண்டில் காண்கிற 22 ஏக்க 1 முட 36 பர்சல் விசாலமூள்ளது. இத்துடன் அணைத்திருக்கும் பிரதமபடத்தில் காண்கிற காணிக் கு எல்லையாவது : வடக்கு-பன்புரமுக்கலான, பனபுரே கிராமத்தின் எல்லை, தற்னேருக்கலான, வடுவாவலை கிராமத்தின் எல்லை, நிலபங்குவேன ; சிழக்கு-நிலபங்குவேன ; தெற்கு-ஆக்கலன்கேகும்புற, நிலபங்குவே கும்புற ; மேற்கு-விற்கு, நிலபங்குவேனயும் ஒரு சீர்மானித்த.

2. 8,108 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 44 ம் இலக்கத் தண்டில் காண்கிற 8 ஏக்க 2 முட 4 பர் சல் விசாலமூள்ளது, இதன் எல்லையாவது : வடக்கு-கந்தேவணையில் ஒரு பங்கு, 153,302 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற கல்கானேன, எம்மாதகமவின் கிராமத்தின் ஒரு பங்கு-எல்லை ; சிழக்கு-எம்மாத்தகம கிராமத்தின் எல்லை ; தெற்கு-போதகம கிராமத்தின் எல்லை ; மேற்கு-கந்தேன.

WADUWAWALA VILLAGE



Situation : Petigammana village in Tumpalata pattywa of Parankuru korale.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
25	...	Werellemukalana	...	22	1 36
44	...	Kendemukalana	...	8	2 4

Surveyor-General's Office,
Colombo, January 10, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.